

V12Bio

விருதுநகர் மாவட்டப் பொதுத் தேர்வுகள்  
அன்றையாண்டுப் பொதுத் தேர்வு - டிசம்பர் 2022



### வகுப்பு 12

**உயிரியல்**

மொத்த மதிப்பெண்கள்: 70

நேரம்: 3.00 மணி

- அறிவுகள்:** 1. அனைத்து விளாக்களும் சரியாக புதிவாசி உள்ளதா என்பதனை சரிபார்த்துக் கொள்ளவும்.  
ஆக்டப்டிலில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.  
2. நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்குப் பயன்படுத்த வேண்டும்.  
படங்கள் வாாவதற்கும், அடிக்கோட்டுவதற்கும் பெண்சில் பயன்படுத்தவும்.

**ஞிப்பு:** பகுதி - I (உயிரி-தாவரவியல்), பகுதி - II (உயிரி-விலங்கியல்) தனித்தனி விடைத்தானில் விடையளிக்கவும்.

**பகுதி - I (உயிரி - தாவரவியல்)**

மதிப்பெண்கள்: 35

பிரிவு - 1

**குறிப்பு:** i) அனைத்து விளாக்களுக்கும் விடையளி.

**$8 \times 1 = 8$**

ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேந்தெடுத்துக் குறியிட்டுடன் எழுதவும்.

1) மயோசோட்டிலின் மகரந்தத்துகளின் அளவு ..... மைக்ரோமீட்டர்.

அ) 10                          ஆ) 20                          இ) 200                          ஈ) 2000

2) ஒரு மரபணுவின் இருவேறுபட்ட வடிவங்கள் / வடிவம்

அ) மரபணு தொகையம்                          ஆ) அல்லீல்கள்

இ) மரபணு வகையம்                          ஈ) மரபுக்குறியன்

3) பொருத்துக:

1. எக்ஸோ நியூக்ளியேஸ்

- a) பாஸ்பேட் சேர்த்தல் அல்லது நீக்குதல்

2. எண்டோ நியூக்ளியேஸ்

- b) DNA துண்டுகளை இணைத்தல்

3. அல்கலைன் பாஸ்படேஸ்

- c) நுனிப்பகுதி DNAவை துண்டித்தல்

4. லைகேஸ்

- d) DNAவின் நடுப்பகுதியை துண்டித்தல்

**1      2      3      4**

**1      2      3      4**

அ) a      b      c      d

ஆ) c      d      b      a

இ) a      c      b      d

ஈ) c      d      a      b

4) வைரஸ் அற்ற தாவரங்கள் இதிலிருந்து உருவாக்கப்படுகின்றன.

அ) செல் மிதவை வளர்ப்பு                          ஆ) உறுப்பு வளர்ப்பு

இ) ஆக்குத்திச் வளர்ப்பு                          ஈ) புரோட்டோபிளாச் வளர்ப்பு

5) ஆகாயத் தாமரையைப் பொறுத்தவரை கொடுக்கப்பட்ட கூற்றுகளுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

**கூற்று (i) :** தேங்கும் நீரில் வளர்ந்து காணப்படுகிறது. மற்றும் இது நீரில் உள்ள ஆக்ஸிஜனை முற்றிலும் வெளியேற்றுகிறது.

**கூற்று (ii) :** இது நமது நாட்டின் உள்நாட்டுத் தாவரமாகும்.

அ) கூற்று (i) சரியானது, கூற்று (ii) தவறானது.

ஆ) கூற்று (i) மற்றும் (ii) இரண்டும் சரியானது.

இ) கூற்று (i) தவறானது, கூற்று (ii) சரியானது.

ஈ) கூற்று (i) மற்றும் (ii) இரண்டும் தவறானது.

6) கீழ்க்கண்டவற்றில் சரியாக பொருந்தாத இணை எது?

அ) கோதுமை                          - ஹிம்கிரி

ஆ) மில்க் பிரீட்                          - சாஹிவால்

இ) நெல்                                  - ரத்னா

ஈ) பூசாகோமல்                          - பிராசிகா

V12Bio

- 7) விடுதிக்கூடம் கிராண்டில் என்ன ஆலை அமைக்கப்பட்டிருக்கிறது?  
 அ) திட்டங்கூடம் பேரவை  
 இ) செயல்பாடுகள்  
 அ) மாநிலக் கலைக்கூடம்  
 இ) போர்டு கலைக்கூடம்

8) விடுதிக்கூடிலில் என்ன ஆலை எதிர்யோடு விடுதிக்கூடம் உருவாக்கப்பட்டு வருகிறது?  
 அ) உயிரிழைக்கூடம்  
 இ) தொழில்நுட்பக் கலைக்கூடம்  
 அ) மாநிலக் கலைக்கூடம்  
 இ) தீவி

200

எனவே குறிப்பாக அதைப் பற்றி விரிவாக எடுத்துக் கணக்கு செய்ய வேண்டும்.

$$4 \times 2 = 8$$

- 9) குடும்பத்திற்கு தாவரங்களின் கருவுண்டதில் மூன்றிலைத்து தாவரங்களின் கருவுண்டதிலைக்கிளிருந்து வேறுபடுகிறது வற்றுக்கொள்கிறீர்களா? உங்கள் விசேஷமாக நியாயப்படித்துவும்.

10) pBR 322 எனும் வார்த்தையிலிருந்து டீவிர் அறிந்து கொள்வது என்ன?

11) காப்பன் கவரப்படுதல் மற்றும் சேகரித்தல் என்றால் என்ன?

12) நூன்கு மணி தாவரத்தில்  
 வெளிர் பச்சை இலை உடைய X அடர் பச்சை இலை உடைய  
 தாவரம் (ஆண்) ↓ தாவரம் (பெண்)  
 [?] குடும்பத்திற்கு  
 பாரம்பரியத்தின் வகையை குருக்கமாக விவரிக்கவும்.

13) நிலவேம்பின் தாவரவியல் பெயர் மற்றும் குடும்பத்தினைக் குறிப்பிட்டு, ஏதேனும் ஒரு பயன் எழுதுக.

14) தாவரங்களால் கீழைக்கப்படுதல் என்றால் என்ன?

പിരിവ് - 3

ஏதேனும் முன்று வினாக்களுக்கு விடையளிக்கலாம்

3×3=9

- வினா எண் 19-கு கட்டுயமாக விடையளிக்கவும்.**

  - 15) பல்கருநிலை என்றால் என்ன? அவற்றில் ஏதேனும் இரு பயன்களை எழுதுக.
  - 16) மரபணு வரைபடம் என்றால் என்ன? அதன் பயன்களை எழுதுக.
  - 17) பசுமை இல்ல விளைவு என்றால் என்ன? பசுமை இல்ல வாயுக்களின் சார்பு பங்களிப்பினை படம் வரைக.
  - 18) கலப்பின வீரியம் - வரையறு.
  - 19) செயற்கை விதைகள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றது?

പിരിവ് - 4

அனாத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

3×5=15

- 20) அ) நறுமணப் பொருட்களின் அரசன், அரசி யாவை? அவற்றின் பயன்களை எழுதுக. (அல்லது)

ஆ) வாழ்வதற்கு நீர் முக்கியம். காரணம் கூறுக. வறண்ட சூழலுக்கு ஏற்றவாறு தாவரங்கள் எவ்வாறு தங்களை தகவமைத்துக் கொள்கின்றன?

(நான்கு தகவமைப்புகள்) →

21) அ) நூண் வித்துருவாக்கத்திலுள்ள படிநிலைகளை விவாதி.

(அல்லது)

ஆ) தாவரத்திச் வளர்ப்பின் பயன்பாடுகளை எழுதுக. →



## V12Bio

4

## பிரிவு - 2

**ஞாப்பு:** ஏதேனும் குள்கு வினாக்களுக்கு மருட்டு விடையளிக்கவும்.

 $4 \times 2 = 8$ 

- (1) விந்து திரவத்தில் அடங்கியுள்ள பொருட்கள் யானை?
- (2) குரோமோசோம் தொகுப்பு வரைபடம் என்றால் என்ன?
- (3) DNA சேக் அச்சிடலின் பயன்பாடுகள் ஏதேனும் 2 க்குக்.
- (4) இணைப்பு உயிரிகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டி தருக.
- (5) உயிரியத் தீவு என்றால் என்ன?
- (6) மனித தண்டு செல்களின் மிக முக்கியமான திறன் வாய்ந்த பயன்பாடு யாது?

## பிரிவு - 3

**ஞாப்பு:** கூட்டுறவும் வினாக்களில் ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும்.

 $3 \times 3 = 9$ 

அதில் வினா எண் 19-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.

- (15) இழப்பு மீட்டல் என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.
- (16) மரபணு வங்கிகள் பற்றி குறிப்பு வரைக.
- (17) கைமஸ் சாப்பி சாக்கும் ஹார்மோனின் பெயர் என்ன? அந்த ஹார்மோன் பணிகள் 2 எழுதுக.
- (18) முதல் நிலை தடைகாப்பு துலங்கல், இரண்டாம் நிலை தடைகாப்பு துலங்கல் வேறுபாடு எழுதுக.
- (19) வேதிய நடுவர்கள் எவ்வாறு உடற்செயலியல் சார்ந்த தடைகளாக செயல்படுகின்றன?

## பிரிவு - 4

**ஞாப்பு:** பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

 $2 \times 5 = 10$ 

- (20) நகலாக்கத்தின் சாதக பாதகங்களை எழுதுக.

**(அல்லது)**

நவீன உருவாக்க கோட்பாடு பற்றி விளக்குக.

- (21) மனித மரபணுத் திட்டத்தின் சிறப்பியல்புகளை எழுதுக.

**(அல்லது)**

இயற்கை கருத்தடை முறைகள் பற்றி விளக்கி எழுதுக.

-----